

NOVEMBER/DECEMBER 2020

**BCM33/BCP33 — BANKING THEORY LAW  
AND PRACTICES**

Time : Three hours

Maximum : 75 marks

SECTION A — (10 × 2 = 20 marks)

Answer ALL questions.

1. Define the term of Banking.  
வங்கி – வரைவிலக்கணம் தருக.
2. What is 'Lender of Last Resort'?  
'இறுதி கடன் ஈவோர்' என்றால் என்ன?
3. What is PIN?  
PIN என்றால் என்ன?
4. What is a Credit Card?  
கடன் அட்டை என்றால் என்ன?
5. What is pay-in-slip?  
செலுத்துச்சீட்டு என்றால் என்ன?
6. What is the purpose of KYC norms?  
KYC விதிமுறைகளின் நோக்கம் என்ன?
7. Define the term 'Cheque'.  
காசோலை என்ற சொல்லை வரையறு.

1275

8. What is a garnishee order?  
கார்னிஷீ ஆர்டர் என்றால் என்ன?
9. What are the “Term loans”?  
“கால கடன்கள்” என்றால் என்ன?
10. What is “collateral security”?  
“இணை ஈட்டுறுதி” என்றால் என்ன?

SECTION B — (5 × 5 = 25 marks)

Answer ALL questions.

11. (a) How does the RBI act as banker to government?  
ரிசர்வ் வங்கி அரசாங்கத்திற்கு வங்கியாளராக எவ்வாறு செயல்படுகிறது?  
Or  
(b) Bring out the origin of banking in India.  
இந்தியாவில் வங்கியின் தோற்றத்தைக் கொண்க.
12. (a) How does EFT system differ from traditional system of payment?  
பாரம்பரிய செலுத்துதல் முறையிலிருந்து EFT முறை எவ்வாறு வேறுபடுகிறது?  
Or  
(b) What is a debit – card? What are its features?  
பற்று அட்டை என்றால் என்ன? அதன் அம்சங்கள் யாவை?

13. (a) Describe the importance of CRM in banks.  
வங்கிகளில் CRM-ன் முக்கியத்துவத்தை விவரிக்கவும்.
- Or
- (b) What are the features of Banking Ombudsman scheme?  
வங்கி ஒம்புட்ஸ்மேன் திட்டத்தின் அம்சங்கள் யாவை?
14. (a) What are the various types of crossing the cheques?  
பல்வேறு வகையான காசோலை கீரல்கள் யாவை?
- Or
- (b) Explain the duties of paying banker.  
பணம் செலுத்தும் வங்கியாளரின் கடமைகளை விளக்குக.
15. (a) Explain the different securities that are accepted by a banker while lending to customers.  
வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்கும் போது ஒரு வங்கியாளரால் ஏற்றுக் கொள்ளப்படும் வெவ்வேறு ஈட்டு ஆவணங்கள் பற்றி விளக்குக.
- Or
- (b) State the points to be considered while advancing loans against jewellery.  
நகை கடன் வழங்கும்போது கருத்தில் கொள்ள வேண்டிய அம்சங்களைக் கூறுக.

SECTION C — (3 × 10 = 30 marks)

Answer any THREE questions.

16. Discuss the various functions of Reserve Bank of India.  
ரிசர்வ் வங்கியின் பல்வேறு பணிகளைப் பற்றி விவாதிக்கவும்.
17. Bring out the benefits of e-banking.  
மின்னணு வங்கியியலின் நன்மைகளை வெளிக்கொணர்க.
18. Enumerate the different types of accounts opened in a commercial bank.  
வணிக வங்கியில் துவக்கப்படும் பல்வேறு வகையான கணக்குகளைப் பற்றி கூறுக.
19. Explain the duties of collecting banker.  
வசூல் வங்கியாளரின் கடமைகளை விளக்குக.
20. Discuss the various principles of bank lending.  
வங்கி கடன் வழங்குவதற்கான பல்வேறு கொள்கைகளைப் பற்றி விவாதிக்கவும்.